

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, OCTOBER 22, 1897.

NOTICE UNDER ORDINANCE No. 1 OF 1897.

[An Ordinance relating to Claims to Forest, Chena, Waste, and Unoccupied Lands.]

WHEREAS it appears to me, Henry Luttrell Moysey, Government Agent for the Province of Sabaragamuwa, that the land hereinafter described is forest land, I do hereby, in pursuance of the powers vested in me by the 1st section of Ordinance No. 1 of 1897, declare that if no claim to the said land be made to me at the Ratnapura Kacheheri within three months from the date of this notice, the said land shall be deemed the property of the Crown and may be dealt with on account of the Crown.

And I do further give notice that if no claim to the said land or any interest therein is made to me as aforesaid, I will, at the expiration of the said three months, declare by writing under my hand that the said land is the property of the Crown.

Ratnapura Kacheheri,
August 31, 1897.

H. L. MOYSEY,
Government Agent.

Description of Land referred to.

Land known as Handuruwamala Ellagawa Aturoda, situated in the village Kiragala, in the Udapattu of Kuruwiti korale, in the District of Ratnapura; bounded on the north by Badahelgoda-ela, on the east by Nugegawattenna, on the south by Etaheraliyagawahena, and on the west by Etaheraliyagawahena, containing in extent 1 acre 2 roods and 16 perches more or less.

ஊர்வரத்தி டீசாவே அன்டிவே பீசன்தவன கான்ரீ ரூபிடுரீ மொடீசீ வன மெ மெகி பகன டக்பவ ஓவில
மூகரூவந் விமகன் ஓவ பசுநீசன திசா வகீ 1897வெ நொமீமர் பீசன் அடிபனனென் பசுமூவெதி வகன்
நிசென் மெ ரூவீந்வென ஓவக கர்நகவாடுகென மெம நொநீசெ டீசென் கிடு துநமூசகன் டீசு
ரூபீ ரந்தபூசெர் காவீவீசெ டீ பகீ ஓவிலம கிவென ரூமெ கிசா நொடீசீவென் பீசீ ஓவில அன்டிவ
சன்தக ஓவிலம காவீசெடு ஓரரரன் அன்டிவே ஓவிலம காவீசெடு கிசா கரகூ ரூவெ. வலெ ஓகவகீ
ரூசெடு பீசீ ஓவிலம யெ ரூமென் ஓன் டீசீநிலகவகன்வென் மூ ஓரீசெ கிசா நொடீசீவென் ஓகவகீ
துநமூசக ஓகவ்ல காவ பீசீ ஓவில அன்டிவ சன்தக ஓவிலம காவீசெடு மென் டீசீசக வகா ரீசீசெடு
கன் பகவக கர்நக வகன் வகீசெடு டீசுமீசெடு.

வகீ 1897 க்வி அகெர்சீது மச 31 வெநி டீச
ரந்தபூசெர் காவீவீசெ டீசு.

பீ. டீ. மொடீசீ,
அன்டிவே பீசன்த வகெ.

ஓவிலே நொரகூரூ.

ரந்தபூசெர் டீசீசுநகன் கூரூவீசெகர்ரூரூ ரூபீசநகுவே கீரகூ சக கமே சிகிடு கன்டிசூவா
மூ டீசீசூவா அகுவெ டீசு நமூவீ ஓவிலம மூசீ, ரகூரூடு விககரூரூவெ டீசூ, காவெநகூரூடு கூசென்
காவா காவந, டீசுநகடு சக வகீசூரூடு டீசூவகரூரூவெ காவெ டீசு மூசீசூவூ டீசு கன்கர் 1, ரூபீ 2
சக சரீவகீ 16கடு டீசுமீசீசு பூமூசீ ஓவில.

சபறகமுவை மாகாணத்து கொவாண்மென்று ஏஜன்று என்றி லக்றல் மொயீசீ ஆகிய
நமக்கு இதின் கீழ் சொல்லப்படும் நிலம் காடென்று காணப்பக்கிறபடியால் 1897 ம ஆண்டின்
1 ம இலக்க சட்டநேச்சட்டத்தின் 1 ம பிரிவினாவு எனக்கு கொடுத்திருக்கும் தத்துவத்தின்படி நா
னித்கா லறிவிக்கிறதாவது இந்த அறிவித்தலின் திசுதி துவக்கம் மூண்டு மாசத்துக்குள் இரெட்டி
சுபுரி கச்சீசரியில் தெரிபட்டு சொல்லப்பட்ட காணிக்கு உரித்து காண்பியா திருந்தால் சொல்ல
ப்பட்ட நிலம் முடிக்குரிய ஆகனமென்று ஏற்றுக்கொண்டு முடிக்குரிய நிலமாக பாவினைபன்
ணப்படும்.

மேலே சொல்லிய பிரகாரம் சொல்லப்பட்ட நிலத்துக்கு அல்லது அதிலுள்ள யேதும்
நயத்தைப்பற்றி என்முசுதாவில் உரித்துபேசாதபோனால் சூறிக்கப்பட்ட மூண்டு மாசமும் கழிந்த
வுடன் சொல்லப்பட்ட நிலம் முடிக்குரிய ஆகனமென்று என் கைப்பட எழுத்து மூலமாக உறுதி
ப்படுத்துவேனென்று மேலும் அறிவிக்கிறேன்.

இரெட்டிசுபுரி சச்சீசரியில்,
1897 ம ஆண்டு ஆகஸ்ட்மாதம் 31 ந்தேதி.

எச். எல். மொயீசீ,
கொவாண்மென்று ஏசுன்று.

சொல்லப்பட்ட காணியின் விவரம்.

இரெட்டிசுபுரி திசுதிசில் குருவிட்டிகோநீசு உடபத்துவையில் கீரசனயென்ற கிராமத்திலிருக்கும்
1 ஏக்கரும் 2 னூட்டு 16 பற்சஸ் விசாலமுள்ள ஹந்துவாமன அல்லகாவா அதுரெத யென்று அறிசுதிருக்கும்
நிலத்துக்கு எல்சை, வடக்கு-வடகூவெல்கொடஅல், கீழ்க்கு-கூகேகாவாசுன்ன, தெற்கு-அட்டஹூரன்யகாவாயென்
மேற்கு-அட்டகெறளியகாவாசுன்ன.